தமிழ் நாடு சட்டப் பேரவை.

புதன்கிழமை, 1971 மார்ச் 31.

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 9 மணி அளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. கே. ஏ. **மதியழகன்** அவர்கள் தலைமையில் பேரவை கூடியது.

1. அறிவிப்புகள்.

வினா—விடை நேரம் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இன்றும் வினா—விடை நேரம் இல்லை.

The Hon. Member, Thiru K. T. K. Thangamani has written me a letter requesting that steps may be taken to have the 'Question Hour' from 1st April 1971. I may inform the House that so far, 6 short Notice Question and 78 Starred Questions have already been admitted and communicated to the concerned departments and answers are awaited. The Question section is in daily contact with the departments to obtain answers as early as possible. At this end all steps are being taken to obtain answers as expeditiously as possible.

குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் வெள்ளிக் குறி (*) இடப்பட்டிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.

2. கவன ஈர்ப்பு.

பாலப்பநாயக்கன்பட்டியில் திராவிட முன்னேற்றக் கட்சியைச் சார்ந்த சிலர் தாக்கப்பட்டது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து, சட்டப் பேரவை விதிகளின் 41-வது விதியின்கீழ் அவசரப் பொது முக்கியமான காரியமொன்றை திரு. பெ. மலைச்சாமி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சரவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவார்கள்.

திரு. பெ. மலைச்சாமி : தலைவர் அவர்களே, மதுரை மாவட்டம், நத்தம் துணை வட்டம் பாலப்பநாயக்கன்பட்டியில் 17—3—1971-ம் நாள் காலையில் நிஜலிங்கப்பா தலைமை காங்கிரஸ்காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஏழு பேரை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிப் படுகாயப்படுத்தி, உயிருக்கு ஊறு விளையும் நிலையை உருவாக்கியுள்ளதால் அங்கு தகுந்த பாதுகாப்பு செய்து தர வேண்டிய அவசியம் பற்றிய அவசரப் பொதுமுக்கியமான காரியத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டுவருகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, 17—3—1971 அன்று, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாலப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் 46 காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லப்படுவோர் கூட்டமாக வந்து, கத்தி, தடி, மற்றும் கற்களால் தாக்கியதில் ஏழு திராவிட முன்னேற்றக் கழக